

உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்பு அவசரகால உதவி செயற்திட்டம் - 2024

உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்பு அவசரகால உதவி செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட 2022 செப்டெம்பர் 09 ஆம் திகதிய 4205-எஸ்ஆர்ஐ ஆம் இலக்க கடன் உடன்படிக்கை மற்றும் 2022 செப்டெம்பர் 09 ஆம் திகதிய 9229-எஸ்ஆர்ஐ (ஈஎவ்) ஆம் இலக்க மானிய உடன்படிக்கையுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளித்தல் மற்றும் காலப்பகுதி

செயற்திட்டத்தின் நிதியளித்தல் உடன்படிக்கையின் பிரகாரம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு செயற்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் தேசிய திட்டமிடல் திணைக்களம், மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைச்சு, விவசாய அமைச்சு, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களம் என்பன அமுலாக்கல் முகவர்களாக உள்ளன. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதும், நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும். நிதியளித்தல் உடன்படிக்கையின்படி, செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 74,090.15 மில்லியனிற்குச் சமமான ஐ.அ.டொலர் 203.36 மில்லியனானதுடன் அதில் ரூபா 73,958.99 மில்லியனிற்குச் சமமான ஐ.அ.டொலர் 203 மில்லியன ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. மிகுதித்தொகை ரூபா 131.16 மில்லியன் இலங்கை அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. செயற்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2022 ஆகஸ்ட் 30 இல் தொடங்கியிருந்ததுடன் 2024 பெப்ரவரி 29 அளவில் பூர்த்திசெய்யப்படுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும், செயற்திட்ட நடவடிக்கைகளின் பூர்த்தியாக்கல் திகதி 2026 ஆகஸ்ட் 29 வரை நீடிக்கப்பட்டிருந்தது.

1.3 அபிப்பிராயம்

செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களிற்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது. செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த

இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.

- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வு அவதானிப்புக்கள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபட்டவர்களை நான் தெரிவிக்கின்றேன்.

2. நிதிச் செயலாற்றல்

2.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் நிதி முன்னேற்றம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) 2024 ஆம் ஆண்டிற்கான பாதிட்டு மதிப்பீட்டின் பிரகாரம் ரூபா 2,290,000,000 மொத்த ஒதுக்கீடானது செயற்திட்டத்தின் வேலைகளை முடிப்பதற்கு 05 செலவீன விடயங்களின் கீழ் ஒதுக்கப்பட்டதுடன்	2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் காரணமாக, செயற்திட்ட	செயற்திட்ட நோக்கங்களை வினைத்திறனாக அடைவதற்கு பாதிட்டு மதிப்பீடு

மொத்தம் ரூபா 1,486,457,820 மொத்தம் நிதிப்பிரமாணம் 66 இன் கீழ் மாற்றப்பட்டது. இந்த மாற்றல்களால், அதே செயற்திட்டதினுள்ளேயுள்ள செலவீன விடயங்களின் கீழ் ரூபா 1,411,439,058 மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் தேசிய திட்டமில் திணைக்களத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட ஏனைய செயற்திட்டங்களிற்காக ரூபா 75,018,762 மொத்த தொகை மாற்றப்பட்டிருந்தது. ஆகையால் உண்மையான பாதீட்டு மதிப்பீடுகள் மீளாய்வாண்டில் செயற்திட்ட வேலைகளின் நிறைவேற்றலிற்காக தயாரிக்கப்பட்ட பாதீட்டு மதிப்பீடுகள் பொருத்தமற்றதாகவிருந்தது.	நடவடிக்கைகள் தாமதமானது. இதன் விளைவாக, வள பயன்பாட்டை உச்சப்படுத்துவதற்கான செயற்திட்டத்தின் ஒதுக்கீட்டில் 3.27% மற்றொரு துறை செயற்திட்டத்திற்கு மறு ஒதுக்கீடு செய்யப்பட்டது.	பொருத்தமானதாகவும் சரியானதாகவுள்ளதன உறுதிப்படுத்தக்கூடிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
---	--	--

(ஆ) 2023 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, ரூபா.4,625,366 பெறுமதியான தளபாடங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள், மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் தொடர்புடைய மதிப்பில் முன்னோக்கி கொண்டு செல்லப்படவில்லை. அதற்கு பதிலாக, இதே போன்ற தொகை தவறாக வகைப்படுத்தப்பட்டு நிதி நிலைமைக் கூற்றில் வாகனங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.	கருத்துகள் பெறப்படவில்லை.	சொத்துக்கள் பொருத்தமான சொத்து வகையின் கீழ் துல்லியமாக வகைப்படுத்தப்பட வேண்டும்.
--	---------------------------	---

2.2 நிதியங்களின் பயன்பாடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) இச் செயற்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியால் ஐ.அ.டொலர் 200 மில்லியன் கடன் தொகை வழங்கப்பட்டது 2024 ஆம் ஆண்டுக்கான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் கீழ்,	சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மறுசீரமைப்பு அவசர	ஒதுக்கப்பட்ட நிதிப்பயன்பாட்டை உச்சளவில் பயன்படுத்துவதற்கு ம் குறைப்பயன்பாட்டை

நாடு முழுவதும் அதிகாரிகளின் திறன் உதவித் திட்டத்தின் ட குறைப்பதற்கும் மேம்பாட்டை மேற்கொள்ள ஐ.அ.டொலர் கீழ் அதிகாரிகளின் விசேட கவனம் 1.25 மில்லியன் அல்லது ரூபா.365.20 திறன் செலுத்தப்பட மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது, அபிவிருத்திக்காக வேண்டும். ஆனால் 2024 ஆம் ஆண்டில் ரூபா.365.20 மில்லியன் தொடர்புடைய நடவடிக்கைகளை ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ள ஐ.அ.டொலர் 0.03 31.07.2024 அன்று மில்லியனிற்குச் சமமான ரூபா.11.33 இத்திணைக்களத்திற்கு மில்லியன் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2024 ஆம் உத்தியோகத்தர் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட செலவில் 3 பயிற்சிக்காக ரூபா.119 சதவீதம் மட்டுமே என்பதைக் காட்டுகிறது. மில்லியன் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது

(ஆ) செயற்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி ஐனாதிபதி மற்றும் மானியப்பயன்பாட்டி வங்கியால் வழங்கப்பட்ட ஐ.அ.டொலர் பொதுத்தேர்தல் னை உச்சளவில் 200 மில்லியன் கடன் தொகைக்கு காரணமாக பயன்படுத்துவதை மேலதிகமாக, ஆசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் உறுதிப்படுத்தக்கூடி வங்கியின் மூலம் வேறுமை நடவடிக்கைகள் ய உரிய குறைப்பிற்கான ஐப்பான் நிதியத்தினால் திட்டமிடப்பட்டவாறு நடவடிக்கைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட (ஐஎவ்பீஆர்) உரிய செயற்திட்ட நடாத்தப்படவில்லை. வேண்டும். நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக ஐ.அ.டொலர் 3 மில்லியன் மானியத்தை வழங்குவதற்கு இணங்கியிருந்தது. அந்த மானியத்தில் 2024 ஆம் ஆண்டில் ரூபா 460.07 மில்லியன் அல்லது ஐ.அ.டொலர் 1.57 மில்லியன் நிதியேற்பாடு ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் ஐ.அ.டொலர் 0.83 மில்லியன் அல்லது ரூபா 281.28 மில்லியன் 2024 ஆம் ஆண்டில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது. இது 2024 ஆம் ஆண்டிற்கான ஏற்பாட்டின் 61 சதவீதமாகும்.

(இ) வெளிவாரி வளங்கள் திணைக்களத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மானியப்பயன்பாட்டி அரசகடன் கணக்கீட்டு முறைமையின் னை உச்சளவில் பிரகாரம், 2024 திசெம்பர் 31 இல் பயன்படுத்துவதை கடனாளிக்கும் முகவருக்கு ரூபா 4,335,889 உறுதிப்படுத்தக்கூடி இற்கு சமனான ஐ.அ.டொலர் 13,845 ய உரிய

இற்கு சமனானவை கடப்பாட்டு
கட்டணங்களாக செலுத்தப்பட்டிருந்தது.

நடவடிக்கைகள்
எடுக்கப்பட
வேண்டும்.

3. பௌதீக செயலாற்றல்

3.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பௌதீக செயலாற்றல்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்கள்	கணக்காய்வாளரின் பரிந்துரைகள்
(அ) ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் ஐ.அ.டொலர் 2.65 மில்லியன் அல்லது ரூபா 965.47 மில்லியன் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் (டீஎஸ்ஐ) வாடிக்கையாளர் தொடர்பு முகாமைத்துவம் (சீஆர்எம்) மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் (டாட்) “ஜியோகோவியா” முறைமையை அபிவிருத்தி செய்வதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அத்தகைய ஒதுக்கப்பட்ட நிதயங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவ (CRM) முறைமை 2022 நவம்பரில் CRM-க்கான சேவை ஒப்பந்தம் முடிவடைந்த பிறகும், சேவைகளை வழங்க ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை இன்னும் நிறைவடையவில்லை. எனவே, CRMக்காக ஒதுக்கப்பட்ட தொகை இன்னும் பயன்படுத்தப்படவில்லை.	தேவையான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் செயற்திட்டம் செயல்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும்.
	ஜியோ – கோவியா முறைமை	
	விவசாய அபிவிருத்தி திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் ஜியோ – கோவியா தரவுத்தளத்தின் முதல் கட்டம் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது.	

(ஆ) பெண்கள், குழந்தைகள் மற்றும் ஜனாதிபதி மற்றும் ஒதுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுத் தேர்தல்கள் நிதியின் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு அவசர காரணமாக இந்தப் பயன்பாட்டை உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்திட்டம் உச்சப்படுத்த ரூபா.448.33 மில்லியன் ஒதுக்கீடு தாமதங்களைச் பொருத்தமான செய்யப்பட்டது. இருப்பினும், ஒதுக்கப்பட்ட சந்தித்தது. கூடுதலாக, நடவடிக்கைகள் ஏற்பாட்டில் 62 சதவீதத்திற்கு சமமான பெண்கள், எடுக்கப்பட ரூபா.276.88 மில்லியன் மட்டுமே இந்த குழந்தைகள் வேண்டும். ஆண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஒதுக்கப்பட்ட நிதியின் குறைவான சமூக அதிகாரமளித்தல் பயன்பாட்டைக் குறிக்கிறது. மூல அமைச்சுப் பின்னர் இரண்டு தனித்தனி அமைச்சகங்களாகப் பிரிக்கப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் பெறுகைக் குழு தேவையான பெறுகை முடிவை சமர்ப்பிக்காததால் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் இருந்தது.

(இ) இந்த செயற்திட்டத்தின் நிதியிலிருந்து 100 மேசைக் கணினிகள் மற்றும் 100 அச்சப்பொறிகளை நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம் கொள்வனவு செய்து 9 மாகாணங்களில் உள்ள 100 குழந்தை அபிவிருத்தி நிலையங்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்த மையங்களின் பௌதீக வளர்ச்சியை ஆதரிப்பதையும் நோக்கமாக கொண்டு விநியோகித்தது. கிழக்கு மாகாணம் அந்தந்த மாகாண நன்னடத்தை திணைக்களங்களுக்குரிய விநியோகம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. மேலும், இந்த சாதனங்கள் அந்தந்த குழந்தை இன்னும் கிழக்கு செயற்திட்ட மாகாணத்திலிருந்து நிதியை திறம்பட விநியோக பயன்படுத்த வேண்டும். விவரங்களை அமைச்சு பெறவில்லை. நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் (DPCCS) படி, பரத்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் இன்னும் புதுப்பிக்கப்பட்டு

மேம்பாட்டு மையங்களின் இருப்புக்களில் வருகிறது, மேலும்
 சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் விரைவில் திறக்கப்பட
 எந்த ஆவண ஆதாரமும் கணக்காய்விற்கு உள்ளது. மேலும்,
 சமர்ப்பிக்கப்படவில்லை. கூடுதலாக, 3 DPCCS இலிருந்து
 மேசைக் கணினிகள் மற்றும் 3 பெறப்பட்ட
 அச்சப்பொறிகள் மூடப்பட்ட பரத்த அறிவுறுத்தல்களின்படி,
 ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திற்கு MWCA அந்த
 வழங்கப்பட்டிருந்தாலும், அங்கு தற்போது மையத்திற்கு 03 PCகள்
 எந்த ஆராய்ச்சி அல்லது பயிற்சி மற்றும் 03
 நடவடிக்கைகளும் நடத்தப்படவில்லை. அச்சப்பொறிகளை
 இதன் விளைவாக, ஒப்படைக்கப்பட்ட வழங்கியுள்ளது.
 நாளிலிருந்து உபகரணங்கள்
 செயலற்றதாகவும் பயன்படுத்தப்படாமலும்
 இருந்தன.